

# Rom

## Chapter 3

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1    Ἦ            οὐ̅ν            τὸ    περισο̅ν    τοῦ    Ἰουδαίου?    ἦ            τίς            ἦ  
என்ன    ஆகையால்    -ன்    மிகை    -ன்    யூதனுக்கு?    அல்லது    என்ன    -ன்  
[G5101](#)    [G3767](#)            [G3588](#)    [G4053](#)            [G3588](#)    [G2453](#)            [G2228](#)    [G5101](#)    [G3588](#)  
  
ὠφείλεια            τῆς    περιτομῆς?  
பிரயோஜனம்    -ன்    விருத்தசேதனத்தின்?  
[G5622](#)            [G3588](#)    [G4061](#)

இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?

2    πολὺ            κατὰ    πάντα    τρόπον,    πρῶτον    μὲν            γὰρ            ὅτι  
மிகுதியாக    -படி    எல்லா    விதத்தில்,    முதலாவது    உண்மையில்    ஏனெனில்    என்று  
[G4183](#)            [G2596](#)    [G3956](#)    [G5158](#)            [G4412](#)            [G3303](#)            [G1063](#)            [G3754](#)  
  
ἐπιστεύθησαν            τὰ    λόγια            τοῦ    Θεοῦ.  
நம்பிக்கை-கொடுக்கப்பட்டது    -ன்    வாக்குத்தத்தங்கள்    -ன்    தேவனுடைய.  
[G4100](#)                            [G3588](#)    [G3051](#)                            [G3588](#)    [G2316](#)

அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

3    τίς            γὰρ            εἰ            ἠπίστησάν            τινεσ;    μὴ            ἦ  
என்ன    ஏனெனில்    ஆனால்    நம்பாமல்-இருந்தார்கள்    சிலர்?    இல்லையா    -ன்  
[G5101](#)            [G1063](#)            [G1487](#)            [G0569](#)                            [G5100](#)    [G3361](#)            [G3588](#)  
  
ἀπιστία                            ἀπὸν,            τῆν    πίστιν            τοῦ    Θεοῦ            καταργήσεται?  
நம்பிக்கையின்மை    அவர்களுடைய,    -ன்    விசுவாசம்    -ன்    தேவனுடைய    அழிக்குமா?  
[G0570](#)                            [G0846](#)                            [G3588](#)    [G4102](#)                            [G3588](#)    [G2316](#)                            [G2673](#)

சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா?

4    μὴ            γένοιτο!    γινέσθω    δὲ            ὁ            Θεὸς            ἀληθῆς,            παῖς  
இல்லையா    ஆகட்டும்!    ஆகட்டும்    ஆனால்    -ன்    தேவன்    சத்தியமானவர்,    எல்லா  
[G3361](#)            [G1096](#)            [G1096](#)            [G1161](#)            [G3588](#)    [G2316](#)            [G0227](#)            [G3956](#)  
  
δὲ            ἄνθρωπος    ψεῦστης,    καθὼς    γέγραπται,            Ὅπως            ἄν  
ஆனால்    மனிதன்    பொய்யன்,    எப்படி    எழுதப்பட்டிருக்கிறது,    -ன்பொருட்டு    ஏனெனில்  
[G1161](#)            [G0444](#)            [G5583](#)            [G2531](#)            [G1125](#)                            [G3704](#)            [G0302](#)  
  
δικαιωθῆναι                            ἐν    τοῖς    λόγοις            σου,            καὶ            νικῆσαι  
நீதிமானாக்கப்படுவாய்    -இல்    -ன்    வார்த்தைகள்    உன்னுடைய,    மற்றும்    வெற்றிபெறுவாய்  
[G1344](#)                            [G1722](#)    [G3588](#)    [G3056](#)                            [G4771](#)                            [G2532](#)                            [G3528](#)  
  
ἐν    τῷ    κρίνεσθαι                            σε.  
-இல்    -ன்    நியாயம்தீர்க்கப்படுகிறபோது    உன்னை.  
[G1722](#)    [G3588](#)    [G2919](#)                            [G4771](#)

அப்படியாக்காது: "நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது" என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

- 5 εἰς ὧν ἡ ἀδικία ἤμῶν, Ὁμοῖ δίκαιοσύνην σπένδουσιν,  
 ஆனால் ஆனால் -ன் அநீதி நம்முடைய, தேவனுடைய நீதி நிரூபிக்கிறது,  
[G1487](#) [G1161](#) [G3588](#) [G0093](#) [G1473](#) [G2316](#) [G1343](#) [G4921](#)
- τίς ἐροῦμεν? μὴ ἄδικος ὁ Θεός, ὁ ἔαυτοῦ  
 என்ன சொல்வோம்? இல்லையா அநீதியானவன் -ன் தேவன், -ன் கொண்டு வருகிற  
[G5101](#) [G2046](#) [G3361](#) [G0094](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G2018](#)
- τῆν ὀργήν? κατὰ ἄνθρωπον λέγει.  
 -ன் கோபம்? -படி மனிதன் சொல்கிறேன்.  
[G3588](#) [G3709](#) [G2596](#) [G0444](#) [G3004](#)

நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?

- 6 μὴ γένοιτο! ἔπειτα πῶς κρινεῖ ὁ Θεός τὸν  
 இல்லையா ஆகட்டும்! அப்படியானால் எப்படி நியாயம்தீர்க்கும் -ன் தேவன் -ன்  
[G3361](#) [G1096](#) [G1893](#) [G4459](#) [G2919](#) [G3588](#) [G2316](#) [G3588](#)
- κόσμον?  
 உலகம்?  
[G2889](#)

அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயம்தீர்ப்பது எப்படி?

- 7 εἰς ὧν ἡ ἀλήθεια τοῦ Ὁμοῖ, ἐν τῷ ἔμῳ  
 ஆனால் ஆனால் -ன் சத்தியம் -ன் தேவனுடைய, -இல் -ன் என்னுடைய  
[G1487](#) [G1161](#) [G3588](#) [G0225](#) [G3588](#) [G2316](#) [G1722](#) [G3588](#) [G1699](#)
- ψεύσματος, ἐπερίσσευσεν εἰς τῆν δόξαν αὐτοῦ, τίς ἔτι καὶ  
 பொய், பெருகியது -க்காக -ன் மகிமை அவருடைய, என்ன இன்னும் நானும்  
[G5582](#) [G4052](#) [G1519](#) [G3588](#) [G1391](#) [G0846](#) [G5101](#) [G2089](#) [G2504](#)
- ὧς ἄμαρτωλός κρινόμενα?  
 -போல் பாவியாக நியாயம்தீர்க்கப்படுகிறேன்?  
[G5613](#) [G0268](#) [G2919](#)

அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்?

- 8 καὶ μὴ, καθὼς βλασφημῶμεθα, καὶ καθὼς φασί  
 மற்றும் இல்லையா, எப்படி தூஷிக்கப்படுகிறோம், மற்றும் எப்படி சொல்கிறார்கள்  
[G2532](#) [G3361](#) [G2531](#) [G0987](#) [G2532](#) [G2531](#) [G5346](#)
- τινες ἡμᾶς λέγουσιν, ὅτι Πουήσωμεν τὰ κακὰ, ἵνα  
 சிலர் நம்மை சொல்வதாக, என்று செய்வோம் -ன் தீமைகளை, -ன்பொருட்டு வரும்  
[G5100](#) [G1473](#) [G3004](#) [G3754](#) [G4160](#) [G3588](#) [G2556](#) [G2443](#) [G2064](#)
- τὰ ἄγαθά? ὡς τὸ κρίμα ἔνδικόν ἐστιν.  
 -ன் நன்மைகள்? யாருடைய -ன் தீர்ப்பு நீதியான இருக்கிறது.  
[G3588](#) [G0018](#) [G3739](#) [G3588](#) [G2917](#) [G1738](#) [G1510](#)

“நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.

- 9 Τί οὐν? ποιεῖς; οὐ πάντως;  
என்ன ஆகையால்? மேல்மையுடையோமா? இல்லை முழுமையாக;  
[G5101](#) [G3767](#) [G4284](#) [G3756](#) [G3843](#)
- προηγουμένως γὰρ, Ἰουδαίους τε καὶ “Ἕλληνας, πάντας  
முன்பே-குற்றம்சாட்டினோம் ஏனெனில், யூதர்களை -ம் மற்றும் கிரேக்கரை, எல்லாரை  
[G4256](#) [G1063](#) [G2453](#) [G5037](#) [G2532](#) [G1672](#) [G3956](#)
- ὅτι ἄμαρτιαν εἶνα.  
-கீழ் பாவம் இருக்க.  
[G5259](#) [G0266](#) [G1510](#)

ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.

- 10 καθὼς γέγραπται, ὅτι Οὐκ ἔστιν δίκαιος,  
எப்படி எழுதப்பட்டிருக்கிறது, என்று இல்லை இருக்கிறான் நீதிமான்,  
[G2531](#) [G1125](#) [G3754](#) [G3756](#) [G1510](#) [G1342](#)
- ὅτι  
ஒருவனும்-இல்லை ஒருவனும்;  
[G3761](#) [G1520](#)

அப்படியே: “ஒருவன்சூட நீதிமான் இல்லை;

- 11 οὐκ ἔστιν ὁ συνὼν; οὐκ ἔστιν ὁ ἐκζητῶν  
இல்லை இருக்கிறான் -ன் உணர்கிறவன்; இல்லை இருக்கிறான் -ன் தேடுகிறவன்  
[G3756](#) [G1510](#) [G3588](#) [G4920](#) [G3756](#) [G1510](#) [G3588](#) [G1567](#)
- τὸν Θεόν.  
-ன் தேவனை.  
[G3588](#) [G2316](#)

உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

- 12 πάντες ἐξέκλιαν, ἅμα ἠχρεώθησαν; οὐκ  
எல்லாரும் விலகினார்கள், ஒன்றாக பிரயோஜனம்-இல்லாதவர்களானார்கள்; இல்லை  
[G3956](#) [G1578](#) [G0260](#) [G0889](#) [G3756](#)
- ἔστιν ὁ ποιῶν χρεωστῆτα, οὐκ ἔστιν ἕως ἐνός.  
இருக்கிறான் -ன் செய்கிறவன் தயவை, இல்லை இருக்கிறான் வரை ஒருவனும்.  
[G1510](#) [G3588](#) [G4160](#) [G5544](#) [G3756](#) [G1510](#) [G2193](#) [G1520](#)

எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்சூட இல்லை.

- 13 τῶν ἀνεργῶν ὁ λάρυξ ἀπὸ τῶν ἁγίων  
கல்லறை திறந்த -ன் தொண்டை அவர்களுடைய; -ன் நாவுகள்  
[G5028](#) [G0455](#) [G3588](#) [G2995](#) [G0846](#) [G3588](#) [G1100](#)
- ἀπὸ τῶν ἐδωλοῦσαν; ἵδρὸς ἀσπίδων ἅπαρ τὰ χεῖρα  
அவர்களுடைய வஞ்சகம்-செய்தன; விடம் நாகங்களின் -கீழ் -ன் உதடுகள்  
[G0846](#) [G1387](#) [G2447](#) [G0785](#) [G5259](#) [G3588](#) [G5491](#)
- ἀπὸ τῶν  
அவர்களுடைய;  
[G0846](#)

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

14 ὤν τὸ σόμα, ἀρᾶς καὶ πακρῖας γέμει;  
 யாருடைய -ன் வாய், சாபம் மற்றும் கசப்பு நிறைந்திருக்கிறது;  
[G3739](#) [G3588](#) [G4750](#) [G0685](#) [G2532](#) [G4088](#) [G1073](#)

| அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;

15 ὄξεις οἱ παῖδες αὐτῶν, ἐκχέει αἷμα;  
 வேகமானவை -ன் பாதங்கள் அவர்களுடைய, சிந்த இரத்தம்;  
[G3691](#) [G3588](#) [G4228](#) [G0846](#) [G1632](#) [G0129](#)

| அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது;

16 σὺντριμμα καὶ ταραχώρια ἐν ταῖς ὁδοῖς αὐτῶν;  
 அழிவு மற்றும் துன்பம் -இல் -ன் வழிகள் அவர்களுடைய;  
[G4938](#) [G2532](#) [G5004](#) [G1722](#) [G3588](#) [G3598](#) [G0846](#)

| நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;

17 καὶ ὁδὸν εἰρηῆς οὐκ ἔγνωσαν;  
 மற்றும் வழி சமாதானத்தின் இல்லை அறிந்தார்கள்;  
[G2532](#) [G3598](#) [G1515](#) [G3756](#) [G1097](#)

| சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;

18 οὐκ ἔσται φόβος Θεοῦ ἀέναντι τῶν ὀφθαλμῶν αὐτῶν.  
 இல்லை இருக்கிறது பயம் தேவனுடைய முன் -ன் கண்கள் அவர்களுடைய.  
[G3756](#) [G1510](#) [G5401](#) [G2316](#) [G0561](#) [G3588](#) [G3788](#) [G0846](#)

| அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை" என்று எழுதியிருக்கிறதே.

19 Οἰδέμεν δὲ, ὅτι ὅσα ὁ νόμος  
 அறிகிறோம் ஆனால், என்று எதுவையெல்லாம் -ன் நியாயப்பிரமாணம்  
[G1492](#) [G1161](#) [G3754](#) [G3745](#) [G3588](#) [G3551](#)

λέγει, τοῖς ἐν τῷ νόμῳ λαλεῖ, ἵνα παῖν  
 சொல்கிறதோ, -ன் -இல் -ன் நியாயப்பிரமாணம் பேசுகிறது, -ன்பொருட்டு எல்லா  
[G3004](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G3551](#) [G2980](#) [G2443](#) [G3956](#)

σόμα φραγῆ, καὶ ὑπόδικος γένηται παῖς ὁ κόσμος τῷ  
 வாய் அடைக்கப்படும், மற்றும் குற்றவாளியாக ஆகும் முழு -ன் உலகம் -ன்  
[G4750](#) [G5420](#) [G2532](#) [G5267](#) [G1096](#) [G3956](#) [G3588](#) [G2889](#) [G3588](#)

Θεῷ.  
 தேவன்.  
[G2316](#)

| மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.

20 διότι ἐξ ἔργων νόμος, οὐ  
 ஏனெனில் -இலிருந்து கிரியைகள் நியாயப்பிரமாணத்தின், இல்லை  
[G1360](#) [G1537](#) [G2041](#) [G3551](#) [G3756](#)

δικαιοσύνησεται παῖσα σὰρξ ἐνώπιον αὐτοῦ; διὰ γὰρ  
 நீதிமானாக்கப்படும் எல்லா மாம்சம் முன் அவருடைய; மூலம் ஏனெனில்  
[G1344](#) [G3956](#) [G4561](#) [G1799](#) [G0846](#) [G1223](#) [G1063](#)

νόμος ἐπίγνωσις ἀμαρτίας.  
 நியாயப்பிரமாணம் அறிவு பாவத்தின்.  
[G3551](#) [G1922](#) [G0266](#)

இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை.

- 21 Νυνὶ δὲ, ἕως ἄρτι νόμος, δικαιοσύνη  
இப்போது ஆனால், நியாயப்பிரமாணம்-இல்லாமல் நியாயப்பிரமாணம், நீதி  
[G3570](#) [G1161](#) [G5565](#) [G3551](#) [G1343](#)
- Θεοῦ παθεῖν ἄξιον, μαρτυροῦμεν ὅτι τοῦ  
தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, சாட்சியளிக்கப்பட்ட மூலம் -ன்  
[G2316](#) [G5319](#) [G3140](#) [G5259](#) [G3588](#)
- νόμος καὶ τὸν προφήτην;  
நியாயப்பிரமாணம் மற்றும் -ன் தீர்க்கதரிசிகள்;  
[G3551](#) [G2532](#) [G3588](#) [G4396](#)

இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது.

- 22 δικαιοσύνη δὲ Θεοῦ διὰ πῶς ἴησθαι Χριστοῦ, εἰς  
நீதி ஆனால் தேவனுடைய மூலம் விசுவாசம் இயேசு கிறிஸ்துவின், -க்காக  
[G1343](#) [G1161](#) [G2316](#) [G1223](#) [G4102](#) [G2424](#) [G5547](#) [G1519](#)
- πάντας τοὺς πασέοντες. ὅτι γὰρ ἔστιν ἡ δικαιοσύνη.  
எல்லா -ன் விசுவாசிக்கிறவர்களுக்கு. இல்லை ஏனெனில் இருக்கிறது வேறுபாடு.  
[G3956](#) [G3588](#) [G4100](#) [G3756](#) [G1063](#) [G1510](#) [G1293](#)

அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை.

- 23 πάντες γὰρ ἴμαρτον καὶ ὑστεροῦνται τῆς δόξης  
எல்லாரும் ஏனெனில் பாவம்செய்தார்கள் மற்றும் குறைபடுகிறார்கள் -ன் மகிமை  
[G3956](#) [G1063](#) [G0264](#) [G2532](#) [G5302](#) [G3588](#) [G1391](#)
- τοῦ Θεοῦ,  
-ன் தேவனுடைய,  
[G3588](#) [G2316](#)

எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,

- 24 δικαιοῦμενοι δι' ἡμᾶς τῆς ἀπορίας ἕνεκα, διὰ τῆς ἀπολυτρώσεως  
நீதிமானாக்கப்பட்டு உசிதமாக -ன் அவருடைய கிருபை, மூலம் -ன் மீட்பு  
[G1344](#) [G1432](#) [G3588](#) [G0846](#) [G5485](#) [G1223](#) [G3588](#) [G0629](#)
- τῆς ἐν Χριστῷ ἴησθαι, ἡ δικαιοσύνη,  
-ன் -இல் கிறிஸ்து இயேசு,  
[G3588](#) [G1722](#) [G5547](#) [G2424](#)

இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவினுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

- 25 ὁ πρῶτος ὁ Θεὸς ἡσυχίας, διὰ τῆς πῶς ἐν  
யாரை முன்வைத்தார் -ன் தேவன் கிருபாதாரம், மூலம் [-ன்] விசுவாசம் -இல்  
[G3739](#) [G4388](#) [G3588](#) [G2316](#) [G2435](#) [G1223](#) [G3588](#) [G4102](#) [G1722](#)
- τῆς ἀπορίας ἕνεκα, ἡ δικαιοσύνη, ὅτι  
-ன் அவருடைய இரத்தம், -க்காக நிரூபணம் -ன் நீதி அவருடைய, மூலம்  
[G3588](#) [G0846](#) [G0129](#) [G1519](#) [G1732](#) [G3588](#) [G1343](#) [G0846](#) [G1223](#)
- τῆς ἀρεῆς τῶν προγεγονότων ἡμᾶς --  
-ன் மன்னிப்பு -ன் முன்பே-நடந்த பாவங்கள்-  
[G3588](#) [G3929](#) [G3588](#) [G4266](#) [G0265](#)

தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும்,

- 26 ἔν τῆ ἀνοχῆ τοῦ Θεοῦ; παρὸς τῆν ἔνδεξιν τῆς  
 -இல் -ன் பொறுமை -ன் தேவனுடைய; -நோக்கி -ன் நிரூபணம் -ன்  
[G1722](#) [G3588](#) [G0463](#) [G3588](#) [G2316](#) [G4314](#) [G3588](#) [G1732](#) [G3588](#)
- δικαιοσύνης ἀποῦ ἔν τῷ νῦν καιρῷ, εἰς τὸ εἶνα  
 நீதி அவருடைய -இல் -ன் இப்போதைய காலம், -க்காக -ன் இருக்க  
[G1343](#) [G0846](#) [G1722](#) [G3588](#) [G3568](#) [G2540](#) [G1519](#) [G3588](#) [G1510](#)
- ἀπὸν δίκαιον, καὶ δικαιοσύνα τὸν ἕκ παστειωδ Ἴησοῦ.  
 அவர் நீதிமானவர், மற்றும் நீதிமானாக்குகிற -ன் -இலிருந்து விசுவாசம் இயேசுவின்.  
[G0846](#) [G1342](#) [G2532](#) [G1344](#) [G3588](#) [G1537](#) [G4102](#) [G2424](#)

கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

- 27 Ποῦ οὔν ἡ καύχησας? ἐξελείσθη. δὶὰ ποῖον  
 எங்கே ஆகையால் -ன் பெருமைபாராட்டு? விலக்கப்பட்டது. மூலம் எந்த  
[G4226](#) [G3767](#) [G3588](#) [G2746](#) [G1576](#) [G1223](#) [G4169](#)
- νόμου? τῶν ἔργων? οὐχί, ἀλλὰ δὶὰ νόμου  
 நியாயப்பிரமாணம்? -ன் கிரியைகளா? இல்லை, ஆனால் மூலம் நியாயப்பிரமாணம்  
[G3551](#) [G3588](#) [G2041](#) [G3780](#) [G0235](#) [G1223](#) [G3551](#)
- παστειωδ.  
 விசுவாசத்தின்.  
[G4102](#)

இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே.

- 28 λογίζομεθα γὰρ δικαιοσύνα παστει ἄσθρατον,  
 எண்ணுகிறோம் ஏனெனில் நீதிமானாக்கப்படுகிறான் விசுவாசத்தினால் மனிதன்,  
[G3049](#) [G1063](#) [G1344](#) [G4102](#) [G0444](#)
- χωρὶς ἔργων νόμου.  
 கிரியைகள்-இல்லாமல் கிரியைகள் நியாயப்பிரமாணத்தின்.  
[G5565](#) [G2041](#) [G3551](#)

எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம்.

- 29 ἢ τοῦδαῖον ὁ Θεὸς μόνον, οὐχὶ καὶ ἐθνῶν? ναὶ,  
 அல்லது யூதர்களின் -ன் தேவன் மட்டும், இல்லையா -ம் ஜாதிகளின்? ஆம்,  
[G2228](#) [G2453](#) [G3588](#) [G2316](#) [G3440](#) [G3780](#) [G2532](#) [G1484](#) [G3483](#)
- καὶ ἐθνῶν,  
 -ம் ஜாதிகளின்,  
[G2532](#) [G1484](#)

தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான்.

|    |   |  |   |  |                                      |  |   |
|----|---|--|---|--|--------------------------------------|--|---|
| 30 | εἴπερ<br>உண்மையில்<br><a href="#">G1512</a> | εἶς<br>ஒருவர்<br><a href="#">G1520</a>         | ὁ<br>-ன்<br><a href="#">G3588</a>       | Θεός<br>தேவன்<br><a href="#">G2316</a>                     | ὁς<br>யார்<br><a href="#">G3739</a>  | δικαίως<br>நீதிமானாக்குவார்<br><a href="#">G1344</a> | περιτομῆν<br>விருத்தசேதனம்<br><a href="#">G4061</a> |
|    | ἐκ<br>-இலிருந்து<br><a href="#">G1537</a>   | πάρτεω,<br>விசுவாசம்,<br><a href="#">G4102</a> | καὶ<br>மற்றும்<br><a href="#">G2532</a> | ἄκροβυστον<br>விருத்தசேதனமில்லாமை<br><a href="#">G0203</a> | δὲ<br>மூலம்<br><a href="#">G1223</a> | τῆς<br>-ன்<br><a href="#">G3588</a>                  | πάρτεω.<br>விசுவாசம்.<br><a href="#">G4102</a>      |

விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

|    |   |   |   |  |                                     |  |  |
|----|---|---|---|--|-------------------------------------|--|--|
| 31 | νόμον<br>நியாயப்பிரமாணம்<br><a href="#">G3551</a> | οὐκ<br>ஆகையால்<br><a href="#">G3767</a> | καταργοῦμεν<br>அழிக்கிறோமா<br><a href="#">G2673</a> | δὲ<br>மூலம்<br><a href="#">G1223</a>                       | τῆς<br>-ன்<br><a href="#">G3588</a> | πάρτεω?<br>விசுவாசம்?<br><a href="#">G4102</a> | μη<br>இல்லையா<br><a href="#">G3361</a> |
|    | γένοιτο!<br>ஆகட்டும்!<br><a href="#">G1096</a>    | ἀλλὰ<br>ஆனால்<br><a href="#">G0235</a>  | νόμον<br>நியாயப்பிரமாணம்<br><a href="#">G3551</a>   | ἵστανομεν.<br>நிலைநிறுத்துகிறோம்.<br><a href="#">G2476</a> |                                     |  |  |

அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.